

# இலக்கியத் தூறல்

இலக்கியத் தூறல்



நியு. சென்கரி புக் ஹவல் (பி) லிட.,

ISBN 978-81-2343-815-3

41-பி.சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098.

044 - 26251968, 26258410, 48601884

www.ncbhpublisher.in | email: info@ncbh.in



9 788123 438153  
Code No. A 4040 ₹ 55.00

தொகுப்பாசிரியர்

முனைவர் இரா.விஷ்ணுப்பிரியா

உதவிப்பேராசிரியர். குமந்ததுவேற் (சுயநிதி)

என்.ஜி.எம். கல்லூரி, பொள்ளாச்சி.



Language: Tamil

# Elakkiya Thooral

Compiled by: Prof. R.Vishnupriya

Thamizh Department

N.G.M.College, Pollachi.

First Edition: November, 2018

Second Edition: June, 2019

Copyright: Publisher

No. of pages: 76

Publisher:

New Century Book House Pvt. Ltd.,

41-B, SIDCO Industrial Estate,

Ambattur, Chennai - 600 098.

Tamilnadu State, India.

Email : info@ncbh.in

Online:www.ncbhpublisher.in

ISBN: 978 - 81 - 2343-815-3

Code No. A 4040

**₹ 55.00**

## Branches

Ambattur (H.O.) 044 - 26359906, Spenzer Plaza (Chennai) 044-28490027  
 Trichy 0431-2700885 Pudukkottai 04322- 227773 Tanjore 04362-231371  
 Tirunelveli 0462-4210990, 2323990, Madurai 0452 2344106, 4374106  
 Dindigul 0451-2432172 Coimbatore 0422-2380554 Erode 0424-2256667  
 Salem 0427-2450817 Hosur 04344-245726 Krishnagiri 0434-3234387  
 Ooty 0423 2441743 Vellore 0416-2234495 Villupuram 04146-227800  
 Pondicherry 0413-2280101 Thiruvannamalai 04175-223449

## இலக்கியத் தூறல்

தொகுப்பாசிரியர் : முனைவர் கிரா.விஷ்ணுப்பிரியா

தமிழ்த்துறை (சுயநிதி)

என்.ஐ.எம்., கல்லூரி, பொள்ளாச்சி.

முதல் பதிப்பு: நவம்பர், 2018

இரண்டாம் பதிப்பு: ஜூன், 2019

அச்சிட்டோர் : பாவை பிரின்டர்ஸ் (பி) விமிடெட்..,

16 (142), ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை - 14

தொலைபேசி: 044 - 28482441

All rights reserved. No part of this book may be reprinted or reproduced or utilised in any form or by any electronic, mechanical, or other means, now known or hereafter invented, including photocopying and recording, or in any information storage or retrieval system, without permission in writing from the publishers.

## பொருள்க்கம்

1. பாரதி கண்ட கல்வி 7  
டாக்டர் ந.சுப்புரெட்டியார்
2. தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாடுகள் 16  
முனைவர் இரா.ஜெயந்தி
3. சங்க இலக்கியத்தில் அஃநினை உயிர்களின் வாழ்வியல் 23  
முனைவர் செல்வராஜ் ஜமுனா
4. பன்னிரு திருமுறைகளால் விழையும் அறங்கள் 28  
முனைவர் ந.பிரகாஷ்
5. துறவி தந்த கலைகள் 34  
முனைவர் பா.அருள்ஜோதி
6. மாணிக்கவாசகரின் பக்தி நெறி 41  
முனைவர் ந. ஜெயசுதா
7. அப்துல்ரகுமான் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள் 48  
முனைவர் த.கீதாஞ்சலி
8. 'ஏரியும் பனிக்காடு' உணர்த்தும் தேயிலைத்  
தோட்ட வரலாற்றுப் பிண்ணணி 56  
முனைவர் த.பரமேஸ்வரி
9. நாட்டுப்புறவியலும் நம்பிக்கைகளும் 63  
முனைவர் ச.முத்துவேல்
10. கலைச்சொல் பயன்பாட்டு நிலை 71  
முனைவர் மு.சுகந்தி

## துறவு தந்த கலைகள்

முனைவர் பா.அருள்ஜோதி

### முன்னுரை

காலங்காலமாக இலக்சியங்கள் பழங்கால மக்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் கருத்துப் பெட்டகமாகும். இவ்விலக்சியங்கள் வாயிலாக சங்க கால மக்களின் வாழ்வியல் மட்டுமின்றி அவர்களின் பல்வேறு கலை நுட்பத்திற்கணையும் அறிய முடிகிறது. இத்தகைய கலைக் கூருகள் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக விளங்கியதோடு பொதுவடைமைச் சமுதாயம் மலரவும் துணை நின்றன என்றாலும் அது மிகையல்ல. இத்தகைய கலைகளை சிலப்பதிகாரத்தின் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

**கூத்துக்கலை :** கூத்துக்கலைப் பெரும்பாலும் தெருக்களில் நிகழ்த்தப்பட்டன. இந்தக் கூத்துக்கலையில் கூத்தாடுவோர் கூத்திருக்குத் தகுந்தாற்போலபல்வேறு வேடங்களைப் புணைந்து கொள்வர் என்பதை,

“ஆடும் கூத்தர்போல், ஆர் உயிர் ஒருவழி

கூடிய கோவத்து ஒருங்கு நின்று இயலாது

செய்வினை வழித்தாய் உயிர் செலும்” (நடுகல் காலதை 165 -167)

என்ற வரிகள் தெரிவிக்கின்றன. அரங்கேறிக் கூத்தாடும் கூத்தர், தாம் மேற்கொண்ட கூத்துக்கு ஏற்ப வெவ்வேறு வடிவம் எடுத்தாற்போல, அரிய உயிரானது ஒரு பிறவியில் எடுத்த வடிவத்தை நிலையாகக் கொள்ளாது, தாம் செய்த வினைகளுக்கு ஏற்ப வெவ்வேறு வடிவினை எடுத்துச் செல்லும் எனக் கூறுவதிலிருந்து அறிய முடிகிறது.

இத்தகைய கூத்து வேத்தியல், பொதுவியல் எனும் இரு கூறுபாடுகளைக் கொண்டது என்பதை,

“வேத்து இயல், பொதுஇயல் என்று இருதிற்தின்” மூஸ்ஸேற்றுக்காலதை 47 என்ற வரி விளக்குகிறது. இதில் வேத்தியல் என்பது அரசர்க்கு ஆடும் கூத்து. பொதுவியல் அரசர் அல்லாத ஏனையோர்க்கு ஆடும் கூத்து என்பதாகும்.

### இலக்சியற் தூரல்

#### குரவைக் கூத்து

குரவைக் கூத்து என்பது மகளிர் ஆடும் கூத்தாகும். இந்தக் கூத்தில் எழுவைசை மகளிர் ஆடுவர். கூத்தாடும் பொழுது அவர்களை அழைப்பதற்கு புணைப்பெயர் கட்டிக் கொள்வர். இதனை,

“மாயவன் என்றாள், குரவை, விறல் வெள்ளை -  
ஆயவன் என்றாள், இளிதுண்ணை, ஆய் மகள்  
பின்னை ஆய் என்றாள், ஓர் துத்தத்தை, மற்றையோர்  
முன்னை ஆய் என்றாள் முறை

(ஆய்ச்சியர் குரவை 14-15)

என்ற வரிகள் விளக்குகின்றன. குரவையாடும் போது வரிசையாகதிற்கும் மகளிருள் மாயவன் என்று கூறப்பட்ட குரல் என்பாளை அடுத்த நிப்பின்னை என்று சொல்லப்பட்ட தூத்தமும், தாரமும் நின்றனர். பலராமன் என்று கூறப்பட்ட இளி நரம்பாளை அடுத்த உழையும், விளரியும் முறையே வெப்பறுமும் இடப்புறுமும் நின்றனர். கைக்களை என்னும் பெயருடையவன் நப்பின்னை எனப்பட்ட தூத்தம் என்பவஞக்கு இடப்புறத்தே நின்றாள். அழகிய விளரிஎன்பாள் எல்லா நரம்பிற்கும் முன் தோன்றிய தார நரம்பிற்கு வெப்பக்கத்தே நின்றாள். அதாவது உழை, இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்களை என்ற அதாவது உழை, இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கினை என்ற வரிசையில் நின்றனர். இவ்வாறு வட்டமாக நின்ற அப்வேலும் மகளிரும் மாயவனைப் பற்றி பாடிக்கொண்டே குரவையாடத் தொடர்ச்சிவர். இக்கருத்திலிருந்து இசை வரிசைக்கேற்ப மகளிர் நின்று ஆடியது புலப்படுகிறது.

#### கொடுகொட்டி

அழகியமணிகள் பதிக்கப்பெற்றநிலா முற்றத்திலே செங்குட்டுவன், அரசி வேண்மானுடன் அமர்ந்து உழையொரு பாகனாய் இருந்து மர்தேவன் ஆடிய சாக்கையன் என்பவன் வாயிலாகக் கொடுகொட்டி ஆடலைக் கண்டு மகிழ்ந்தனர் என்பதை,

“உழையவன் ஒரு தீறன் ஆக, ஒங்கிய  
இழையவன் ஆடிய கொட்டிச் சேதும்  
பாத்து -அரு நால் வகை மறையோர் பறையூர்க்

கூத்துச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து” (நடுகல் காலதை 74-77)

என்ற வரிகள் புலப்படுத்துகின்றன. மேலும் இந்த ஆடல் சிவபெருமான் என்ற வரிகள் புலப்படுத்துகின்றன. மேலும் இந்த ஆடல் முப்புறத்தை எரித்து வெற்றிக் களிப்பில் கைகொட்டி ஆடிய ஆடல் முப்புறத்தை எரித்து வெற்றிக் களிப்பில் கைகொட்டி ஆடிய ஆடல் கொடுகொட்டியாகும். இதைச் சாக்கையன் என்னும் கூத்துக் கலைஞர் கொடுகொட்டியாக இருந்து ஆடிவான் என்பதால், இந்த உழையொரு பாகனாக இருந்து ஆடிவான் என்பதால், இந்த ஆட்டத்தை நிகழ்த்தும் கலைஞர்களும் தங்கள் உடலின் வலப்புறத்தை ஆட்டத்தை நிகழ்த்தும் கலைஞர்களும் தங்கள் உடலின் வலப்புறத்தை

ஆண் வடிவாகவும், இடப்புறத்தைப் பெண் வடிவாகவும் புனைந்து கொண்டு ஆடுவர் என்பது புலப்படுகிறது. அவ்வாறு ஆடும்பொழுது ஆண்வடிவாய்ப் புனையைப்பட்ட வலப்புற அங்கங்கள் அசைய, இடப்புற அங்கங்கள் சற்றும் அசையாதபடி இவ்வாடல் நிகழும். சாக்கையை ஆடிய அந்த ஆண் புனையைப் பகுதியில் அப்போது அழகு நிலைபெற்ற சிவந்த திருவடியில் உள்ள தன்னடை ஒலித்தது. செங்கையில் ஏந்தியபறை முங்கியது. சிவந்த கண் ஆயிரமாயிரம் திருக்குறிப்புகளைப் புலப்படுத்தியது. செஞ்சடையானது திசை எட்டும் அளந்தது. அதே புனையைப் பகுதியில் சிலம்பு அசையவில்லை. தோள் வேளை பெண்புனையைப் பகுதியில் சிலம்பு அசையவில்லை. தோள் வேளை நடுங்கவில்லை. மேகலை ஓலிக்கவில்லை. நீண்ட குழையாகிய வளை நடுங்கவில்லை. நீலமணி போன்ற கூந்தல் அவிழுவில்லை. காதனி அசையவில்லை.

இதனை,

“திரு நினைச் சேவாஷ் சீலம்பு வாய்புலம்பவும்  
பரிதரு செங்கையில் படுபறை ஆர்ப்பவும்  
செங்கண் ஆயிரம் திருக்குறிப்பு அருளாவும்,  
செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும்  
பாடகம் பறதயாது, குடகம் துளங்காது  
மேகலை ஓலியாது; மென் முலை அசையாது  
வார்குழு ஆடாது; மணிக் குழல் அவிழாது” (நடுகல் காதை 67-73)

என்ற வரிகள் தெரிவிக்கின்றன. மேலும் மாதவி கொடுகொட்டி, பாண்டரங்கம், அல்லியம், மல்லாடல், துடிக்கூத்து, குடைக்கூத்து, குடக்கூத்து, பேடி ஆடல், மரக்கால் கூத்து, பாவைக்கூத்து, கடையம் போன்ற பதிதொருவன வகையான ஆடல்களை ஆடியதாகச் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கிறது.

கந்தக வரி

கந்தகம் என்பது பந்து, வரி என்பது பாடலைக் குறிக்கிறது. எனவே இது பந்தாடுவோர் பாடும் பாடலாகும்.

பொன்னிறம் விளங்குகின்ற பூங்கொடி போன்றவே! பொன்னால் செய்த மாலை ஒளி விசி மின்னல் போல் திகழும் மேகலைகள் ஒலிக்க ஒலிக்க எங்கும் ஓடிப் பாண்டியன் வாழ்க! வாழ்க! என்று வாழ்த்திப் பந்தடித்து ஆடுவோமாக. இந்திரன் இட்ட மணி ஆரம் அணிந்த மார்பினான பாண்டியன் வாழ்க! என்று வாழ்த்திப் பந்தடித்து ஆடுவோமாக எஸ் பெண்கள் பந்து விளையாடிக் கொண்டே பாண்டிய மன்னளை வாழ்த்திப் பாடினர் என்பதை,

“பொன் இலங்கு பூங்கொடி! பொலம் செய் கோதை விஸ்விட மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப எங்களும் தென்னன் வாழ்க! வாழ்க என்று சென்று பந்து அடத்துமே தேவர் ஆர் மார்பன் வாழ்க! என்று பந்து அடத்துமே.”

(வாழ்த்துக்காலத - 21)

என்ற வரிகள் விளக்கி நிற்கின்றன.

ஊசல்வரி

ஊசல் என்பதற்கு ஊஞ்சல் என்று பொருள். எனவே இப்பாடல் மகனிர் ஊஞ்சல் ஆடும்போது பாடும் பாடலாகும்.

வடங்களால் (கயிரு) கட்டப்பட்ட அழகிய ஊசனின் மீது ஏறி இருந்த தலைவியை, அவனுடேன இருக்கும் தோழியருள் ஒருத்தி தன் கையை உயர்த்தி, ஒற்றைத் தாளத்துடன் ஊசனை மேலே செலுத்தப் படகொரது காவல் மரமான கடம்ப மரத்தினை வேறோடு வெட்டிச் சாய்த்த சேரனைப் புகழ்ந்து பர்டுவோம். உள்ளங்கை அனவகொண்ட பெரிய கண்கள் பிறழும்படி ஊசல் ஆடுவோம். வளைந்த வில்லின் இலச்சினையை இமயத்து நெற்றியில் பொறித்த அவ்வரசனின் புகழ்பாடி ஊசல் ஆடுவோம் எனவும், சேர மன்னரின் பல்வேறு பெருமைகளைக் கூறிப் பாடினார் என்பதை

“வடம் கொன் மணி ஊசல் மேல் இருக்கி ஜைய  
உங்கு ஒருவர் கைநிபிர்த்து - ஆங்கு, ஒற்றை மேல் ஊசக் கடம்பு முதல் தழுந்த காவலைப் பாடி  
குபங்கை நெடுங் கண் பிறழி ஆடாபோ ஊசல்  
கொடு வில் பொறி பாடி, ஆடாபோ ஊசல்”

(வாழ்த்துக்காலத - 24)

என்ற வரிகள் தெரிவிக்கின்றன.

வள்ளளைப்பாட்டு

வள்ளளை-உலக்கை, மகனிர் உலக்கையால் பொருள்களைக் குற்றும் போது பாடுவது வள்ளளைப் பாட்டாகும்.

“தீம் கருப்பு நல் உலக்கை ஆக, செழு முத்தம் பூங் காஞ்சி நிழல் அலைப்பார் புகார் மகனிர் ஆழிக் கொடித் திண்ண தேர்ச் செம்பியன் வங்பு அவர் தார் பாழித் தட வனாத்தோள் பாடலே பாடல் பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்”

(வாழ்த்துக்காலத - 27)

என்பதில் இனிய கரும்பையே அழகிய உலக்கையாகக் கொண்டு, செழுமையான முத்துகளாகிய நெல்லை, அழகிய காஞ்சி மரத்து நிழலில் செழுமையான முத்துகளாகிய நெல்லை, அழகிய காஞ்சி மரத்து நிழலில்

நின்று குற்றுவர் புகார் நகரத்து மகளிர். அப்பொழுது அவர்கள் வலிய சக்கரத்தையும் கொடியையும் கொண்ட திண்ணிய தேருடைய சோழனின் விரிந்த, பெரிய மலை போன்ற, புதிதாக மலர்ந்த ஆக்தி மாலையைச் சூடிய தோனைப் புகழ்ந்து பாடுகின்ற பாடலே சிறந்த பாடலாகும். அம்மகளிர் ஆரவாரத்துடன் இசைக்கின்ற பாடலே சிறந்த பாடலாகும். எனக் கூறப்பட்டுள்ளதிலிருந்து, பெண்கள் சோழ மன்னைப் புகழ்ந்து பாடியது புலனாகிறது. மேலும், சேர மன்னன், பாண்டி மன்ன் புகழையும் அவர்கள் நாட்டில் விளையும் விளைப் பொருட்களின் பெருமைகளையும் கூறி வள்ளைப்பாட்டு பாடியுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.

### உழவர் பாட்டு

சங்க காலத்தில் வேளாண்மை மிகவும் சிறப்புற்று விளங்கியுள்ளது. எனவே அதற்கு அடுத்த காலத்தில் எழுந்த சிலம்பும் வேளாண்மை குறித்த பல்வேறு தகவல்களைக் கொண்டுள்ளது. உழவுத் தொழிலின் போது உழவர்கள் பாடும் பாடல் உழவர்பாட்டு ஆகும். உழத்தியர் வயல்களில் பூத்த களைச் செடிகளை நீக்கிவிட்டு நாற்று முடிகளைப் பகிர்ந்து அழுத்தி நட்டனர். அப்போது அவர்களுடைய தொடிவளைத் தோனிலும் மார்பிலும் சேற்றுத் துளிகள் படிந்தன. அந்தச் சேறாடிய கோலத்தோடு வீறுபெறத் தோன்றிய உழத்தியர் கள் உண்டு மகிழ்ந்தனர். அதனால் சிவந்த கணகளைக் கொண்ட அவர்கள் கொச்சை மொழி களோடு இனிய புதுப்பாடல்களைக் களிப்போடு பாடி மகிழ்ந்தனர். இந்த ஒவி ஒரு புறம்,

பொன்னேர் பூட்டி நின்று நிலத்தை இரண்டாகப் பிளப்பவர் போல உழுபவரின் ஏர்மங்கலப் பாட்டொலி ஒருபுறம்,

நெல்தானை அறுத்துக் குவித்து கடாவிட்டு மிதித்துப் பெற்ற நெல்லினை முறத்திலே ஏந்தித் தூற்றும் போது பாடுகின்ற முகவைப் பாட்டொலி ஒருபுறம் இருந்தது என்பதை,

“கடி மலர் களைந்து, முடி நாறு அழுத்தி  
தொடிவளைத் தோனும் ஆகமும் தோய்ந்து  
சேறு ஆடு கோலமொடு வீறு பெறத் தோன்றி

“ஏரோடு நின்றோர் ஏர் மங்கலமும்” (நாடுகாண் காலத 127-135)

என்ற அடிகள் விளக்குவதைக் காணலாம். இதிலிருந்து உழவர்கள் தங்கள் உழவுத் தொழிலின் போது பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளது புலனாகிறது.

### இலக்கியத் தாநல்

#### ஒவியக்கலை

இலம்பு காலத்தில் ஓவியக்கலை வளர்ச்சி பெற்றுள்ளது: நாட்டிய அரங்கில் ஓவியம் தீட்டப்பெற்ற வேலைப்பாடுடன் கூடிய மேல் விதானத்தை அமைத்தனர் என்பதை

“ஒவிய விதானத்து” (அரங்கேற்று காலத -111)  
என்பதால் அறியலாம்.

இல்லற வாழ்வில் இன்பமாக ஈடுபட்ட கோவலன் கரும்பினையும், வல்லிக் கொடியினையும் கண்ணகியின் பெரிய தோளில் தொய்யிலாக எழுதினான் என்பதை,

“கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி” (29-மண்ணயறம் படுத்த காலத)  
என்ற அடியால் அறிய முடிகிறது.

மணிமேகலையின் பாதங்கள் செம்பஞ்சக் குழம்பு பூசி அழு செய்யப்படவில்லை என்பதை, “நிறம் கிளர் சீறடி” (வரம் தரு காலத - 19) என்பதால் அறிய முடிகிறது. இதிலிருந்து அழகிய வர்ணம் பூசவதில் தொடங்கி பலவிதமான வகைகளில் ஓவியங்கள் தீட்டப்பெற்றதை அறிய முடிகிறது.

#### கட்டடக்கலை

சங்ககாலத்தில் மக்கள் பல்வேறு கலைகளில் சிறப்புற்றிருந்தனர் எனினும் கட்டடக்கலையில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றிருந்தனர். அவர்கள் வானுயர்ந்த மாட மாளிகைகள் கட்டியிருந்தனர் என்பதை “இறை உயர் மாடம்” (நாடு காண் காலத -145) என்பதால் அறிய முடிகிறது.

எழுநிலை மாடத்தில் இடைநிலமாகிய நான்காம் மாடத்தில் மயனால் செய்தது போன்ற அழகிய கால்களையுடைய கட்டிலின் மது அமர்ந்திருந்தனர் என்பதை.

“மயன் விதித்தனன் மணிக் கால் அமளியிசை

நெடுநிலை மாடத்து இடைநிலத்து, இருந்துமி”

(மண்ணயறம் படுத்த காலத 12-13)

என்ற வரிகள் தெரிவிக்கின்றன. மேலும் முத்து மணிகளால் ஒழுங்குபட அமைக்கப்பட்ட சிறுசிறு துளைகளையுடைய சாளரத்தை (சன்னல்) கண்ணகி திறந்தபொழுது அதன் வழியே நுழைந்த வண்டுகள் உட்புகுந்து உலவியது. இதனால் மிகுந்த இப்பம் கொண்ட காமன் கோவலனும், கண்ணகியும் மலரம்புகள் ஜந்தினைக் கொண்ட காமன் வீற்றிருக்கும் அழகிய நிலா மாடத்தை அடைந்தனர். இதனை,

“..... மணி நிரைத்து வகுத்து  
கோலச் சாளரக் குறுங் கண் நுழைந்து  
வண்டொடு புக்க மண வாய்த் தென்றல்  
கண்டு மகிழ்வு எய்தி, காதலின் சிறந்து  
விரை மலர் வாளியொடு வேணில் வீற்றிருக்கும்  
நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி” (மணையறம் படுத்தகாதை 22-27)

என்ற வரிகள் விளக்குகின்றன.

நிலவுப் பயனை அனுபவிப்பதற்குரிய உயர்ந்த நிலாமுற்றத்திலே  
மாதவி தன் காதலனாகிய கோவலனுடன் ஊடியும், கூடியும் இன்பமாக  
இருந்தாள். இதனை,

“நிலவுப் பயன் கொள்ளும் நெடு நிலா-முற்றத்து  
கலவியும் புலவியும் காதலற்கு அளித்து”

(அந்தி மாஸைச் சிறப்புச் செய் காதை 31-32)

என்ற அடிகள் புலப்படுத்துகின்றன.

வேணில் காலத்திற்கென பள்ளியறைகள் இருந்தன என்பதை  
“வேணில் -பள்ளி ஏறி” (வேணில் காதை-18) என்ற அடியால் அறியலாம்.  
மேலும், கணவரைப் பிரிந்த மகளிர் இளவேணில் காலத்திற்காக  
அமைக்கப்பட்ட நிலா முற்றத்திற்குச் செல்லாது, குளிர் காலத்திற்காக  
அமைந்த மாளிகையின் இடைப்பகுதியில் தங்கினர் என்பதை,

“வேணில் -பள்ளி மேவரது கழிந்து  
கூதிரப் பள்ளிக் குறுங்கண் அடைத்து”

(மேலது 60-61)

என்ற வரிகளால் காணக்கிடைக்கின்றன. மேற்கண்ட கருத்துக்களி  
லிருந்து சங்ககால மக்கள் பெரிய மாட மாளிகைகள் கட்டியிருந்தனர்  
என்பதும், காற்றுப் புகுவதற்கு சன்னல்கள் அமைந்திருந்தனர் என்பதும்,  
வேணில் காலத்திற்கு, குளிர் காலத்திற்கென பல்வேறு முறைகளில்  
கட்டடங்களை அமைந்திருந்தது புலனாகிறது.

### முடிவுரை

சிலப்பதிகாரத்தை இயற்றிய துறவி இளங்கோவடிகள் தனது  
காப்பியத்தில் அள்றைய காலகட்ட மக்களின் வாழ்க்கையில் மிளிர்ந்த  
பல்வேறு கலைக்கூறுகளை சொல்லோவியமாக்க தீட்டியுள்ளார்  
என்பதை அறியமுடிகிறது. மேலும், தொழில்நுட்ப வளர்ச்சி கண்டிராத்  
அந்தக் காலத்திலும் உயர்ந்த மாட மாளிகைகள், சிற்பத்திறன்கள்  
கூத்துக்கலைகள் போன்றன நம் பழந்தமிழரின் அறிவுச் சிந்தனைக்கு ஓர்  
மணிமகுடமாகும்.